[பேரவைத் தலைவர்] [2023 ஜனவரி 10

திரு. தில்லை காந்தி என்கிற கோ. ஆதிமூலம் அவர்கள் 1985-1988 ஆம் ஆண்டுகளில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க வகையில் பணியாற்றினார்கள்.

திரு. துரை கோவிந்தராசன் அவர்கள் 1971-1976 ஆம் ஆண்டுகளில் கந்தர்வக்கோட்டை தொகுதியிலிருந்தும், 1977-1980 ஆம் ஆண்டுகளில் திருவோணம் தொகுதியிலிருந்தும் மற்றும் 1985-1988 ஆம் ஆண்டுகளில் திருவையாறு தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே பணியாற்றினார்கள். மேலும், 1977-1980 மற்றும் 1985-1988 ஆகிய ஆண்டுகளில் அரசு தலைமைக் கொறடாவாகவும் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.

திரு. ந. சோமசுந்தரம் அவர்கள் 1967-1971 மற்றும் 1971-1976 ஆகிய ஆண்டுகளில் வலங்கைமான் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்கள்.

இம்முன்னாள் உறுப்பினர்களது மறைவால் அவர்களைப் பிரிந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த இப்பெருந்தகைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர்.)

2. இரங்கல் தீர்மானங்கள்

(அ) (i) முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழறிஞர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இரங்கல் தீர்மானங்கள். தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 4-11-2022 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

2023 ஜனவரி 10] [பேரவைத் தலைவர்]

தமிழுக்கும் தமிழினத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, தமிழ் மரபையும், பெருமையையும் எடுத்துரைக்கும், காலத்தால் அழியா எண்ணற்ற நூல்களை இயற்றிய முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது" பெற்ற பெருமைக்குரியவர்.

அன்னாரது மறைவால் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

(ii) திரு. ஆரூர் தாஸ், பிரபல வசனகர்த்தா அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த திரு. ஆரூர் தாஸ் அவர்கள் 20-11-2022 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

தன் வசனங்களின்மூலம் திரையுலகை ஆண்ட திரு. ஆரூர் தாஸ் அவர்கள் கலைமாமணி மற்றும் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

அன்னாரது மறைவால் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

முற்பகல் 10-05

(iii) முனைவர் ஒளவை நடராசன், தமிழறிஞர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சிறந்த தமிழறிஞரும், கல்வியாளருமான முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் 21-11-2022 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

தமிழிலக்கியத்தின்மீது தீராத நாட்டம் கொண்ட முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம்,